

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மிஹிந்தலை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் மிஹிந்தலை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டில் கட்டிட பட்டோலையில் குறிப்பிடப்பட்ட கட்டிடங்களின் பெறுமதி ரூபா 201,379,771 ஆக இருந்த போதிலும் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணத்தின் கீழ் ரூபா 202,524,771 ஆக ரூபா 1,145,000 அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிறுவனத்திற்கு சொந்தமான நிலையான சொத்துக்கள் சரியாக பதிவேடுகளில் பேணிச் செல்ல வேண்டியிருந்ததுடன் அந்த பெறுமதியை கணக்கீடு செய்து நிதிக் கூற்றுக்களில் காண்பித்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் மோட்டார் வாகன சேர்த்தல் ரூபா 9,034,000 பெறுமதி மூலதன மானியக் கணக்கில் ரூபா 15,279,536 ஆக ரூபா 6,245,536 அதிகரித்து செலவு வைக்கப்பட்டிருந்தது.	சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(இ)	மீளாய்வாண்டில் மூலதன மாணியக் கணக்கில் ரூபா 10,444,074 இயந்திரப் பொறிமுறைகள் கைப்பற்றியதற்காக செலவு வைக்க வேண்டியிருந்த போதிலும் நிதிக் கூற்றுக்களில் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணத்தின் கீழ் ரூபா 9,692,362 ஆக ரூபா 751,712 குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	நாட்குறிப்புக்களின் மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மேற்படி
(ஈ)	மீளாய்வாண்டில் முன்பள்ளிப் பாடசாலையில் வருடாந்த வருமானம் ரூபா 1,340,550 நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்ட போதிலும் நிறுவனத்தின் முன்பள்ளிப் பாடசாலைக் கட்டண பதிவேட்டின் பிரகாரம் வருமானம் ரூபா 1,110,500 ஆக இருந்ததுடன் ரூபா 230,050 அதிகரித்து வருமானமாக இனங்காணப்பட்டிருந்தது.	எதிர்வரும் ஆண்டில் நாட்குறிப்புக்களின் மூலம் கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மேற்படி

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு பரீட்சை மீதியின் பிரகாரம் இடர் கடன் மீதி ரூபா 1,756,959 ஆக இருந்ததுடன் இடர் கடன் பட்டோலையின் பிரகாரம் அந்த மீதி ரூபா 1,419,220 ஆனமையால் ரூபா 337,739 வேறுபாடு காணப்பட்டது.	பிரதேச சபையில் தற்போது சேவையாற்றுகின்ற உத்தியோகத்தரின் இடர் கடன் மீதி இடம் மாற்றலாகிச் சென்றமை மற்றும் மரணமடைந்த உத்தியோகத்தர்களின் கடன் மீதியை சேர்க்க வேண்டியிருந்தது.	நேரொத்த பட்டோலைகளுடன் இணக்கம் செய்து சரி செய்யப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 5,623,615 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 1,613,198 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம் அளவு மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i. ஆதன வரியும் வரியும்	1,261,800	1,261,800	1,396,550	101,844	1,280,200	1,674,260	1,674,260	101,844	
ii. வாடகை	16,509,914	10,829,916	12,232,882	1,861,111	10,368,103	15,329,120	1,417,169	16,018,600	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	958,550	958,550	1,060,890	1,178,920	225,100	635,813	634,308	60,005	
iv. ஏனைய வருமானம்	7,157,400	7,157,400	11,104,100	14,742,607	4,359,850	19,025,959	17,865,420	7,153,108	
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	
மொத்தம்	25,887,664	20,207,666	25,794,422	17,884,482	16,233,253	36,665,152	21,591,157	23,333,557	
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2019 ஆம் ஆண்டு முதல் கொண்டு வரப்படுகின்ற ரூபா 101,844 கழிவுப் பொருள் வரி நிலுவையை அறவிடுவதற்கு 2024 ஆம் ஆண்டின் போது சபை தவறியிருந்தது.	2020 ஆம் ஆண்டு முதல் கழிவுப் பொருள் சேகரிக்காமையினால் இந்த நிலுவைப் பணம் செலுத்தும் நிறுவனங்கள் நிராகரித்து இருந்ததுடன் எதிர் காலத்தில் கழிவுப் பொருளை சேகரிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த நிலுவைப் பணம் அறவிடப்படும்.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) கடை வாடகை

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 1,332,758 கடை வாடகை அறவிடப்பட்டிருக்கவில்லை.	முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டின் வாடகை வருமானத்தை சேகரிக்கும் போக்கு மிகவும் உயர்ந்த பெறுமதியைக் கொண்டுள்ளது.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	--	---

(இ) ஏனைய வருமானம்

(i) 68 நிறுவனங்களில் இருந்து ரூபா 1,943,660 அறிவித்தல் பதாதை வருமானம் கிடைக்க வேண்டியிருந்த போதிலும் 2024	எதிர்காலத்தில் நிலுவைக் கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவைப் பணத்தை உள்ளடக்கி ஆண்டின் விரைவாக விரைவாக
---	---	---

ஆம் ஆண்டின் போது ரூபா 784,510 மாத்திரம் அறவிடப்பட்டிருந்தது.

அறவிடப்படல் வேண்டும்.

- (ii) மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் இருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 1,350,000 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 1,350,000 அறவிடப்பட்டிருக்கவில்லை.
- மேற்படி நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்றுவதற்காக உபவிதிகள் விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் தேவையின் பிரகாரம் உபவிதிகள் தயாரித்து விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	உபவிதிகளை விதித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 163,000 செலவில் பொருத்தப்பட்ட CCTV கெமரா முறைமை பழுது பார்த்து பாதுகாத்தல் சபையின் முகாமைத்துவத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.	மீண்டும் பழுது பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2024 சனவரி 01 இல் உள்ளவாறு ரூபா 956,150 நிலுவை அறிவித்தல் பதாதை வருமானம் அறவிட வேண்டிக்க காணப்பட்ட போதும் 2024 ஆம் ஆண்டின் போது அந்த நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு சபை நடவடிக்கை எடுக்காமல் இலக்கம் MI/PS/2024/10/29/352 என்ற நிர்வாகக் குழு தீர்மானத்தின் பிரகாரம் அந்த நிலுவை வருமானத்தைப் பதிவழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பணத்தை செலுத்தாத நிறுவனங்களுக்காக சமரச சபையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.	நிலுவை வருமானம் அறவிடப்படல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2024 ஆம் ஆண்டின் பொருள் மெய்மையாய்வு சபையின் அறிக்கையின் பிரகாரம் 27 பொருள் வகைகளும் 42 மீதிகள் பற்றாக் குறையாக காணப்பட்டது.	கருத்து தெரிவிக்கப்படவில்லை.	பௌதீக மீதி மற்றும் பொருட் பதிவேடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் காணப்படாதிருத்தல் வேண்டும்.
(ஆ) வாகன தரிப்பிடத்திற்காக போதியளவான கராஜ் சபையில் ஸ்தாபிக்கப்படாமையினால் நிசா போகோ என்ற வாகனம் பாதுகாப்பற்ற வகையில் சபை வளவில் தரித்து வைக்கப்பட்டிருந்தது.	போதியளவான கராஜ் ஒன்றை நிர்மாணிப்பதற்காக மதிப்பீடு ஒன்றை தயாரித்து உள்ளூராட்சித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அங்கீகாரம் கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.	வாகனத் தரிப்பிடத்திற்காக முறையான திட்டம் ஒன்று தயாரிக்கப்படல் வேண்டும்.
(இ) வாகனங்களில் இருந்து அகற்றப்படுகின்ற டயர் பாதுகாப்பற்ற வகையில் நீர் சேரும் முறையில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.	2025 இன் பொருள் மெய்மையாய்வில் விற்றுத் தீர்க்கும் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.	முறையாக களஞ்சியப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
05 வருடங்களுக்கு மேற்பட்ட ஒரு சேவை நிலையத்தில் இருக்கின்ற உத்தியோகத்தார்கள் இடமாற்றம் செய்வதற்காக இடமாற்றல் கொள்கை ஒன்று அமுல்படுத்த வேண்டியிருந்த போதிலும் சபையின் உத்தியோகத்தார்கள் மற்றும் ஊழியர்கள் 13 பேர்களுக்காக வருடாந்த இடமாற்றல் கொள்கை அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்	இடமாற்றல் கொள்கை ஒன்று அமுல்படுத்தப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி நிர்வாகத்திற்கு உரிய கட்டளைகளை உள்ளடக்கிய 2020 யூலை 03 ஆந் திகதிய இலக்கம் 2182/39 என்ற வர்த்தமானி ஒரு நிதியாண்டிற்காக வருகின்ற கணக்குகள் அடுத்து வரும்	உதவிக் கணக்கு உத்தியோகத்தர் நோயுற்றமையினால் நிதிக்கூற்றுக்கள் குறித்துரைத்த திகதியில் சமர்ப்பிக்க முடியாது	வர்த்தமானியின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

நிதியாண்டின் பெப்ரவரி 28 ஆந் திகதி இருந்தது. அல்லது அதற்கு முன்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் 2024 ஆம் ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் 2025 ஏப்ரல் 11 ஆந் திகதி கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

4.2 சுற்றாடல் பிரச்சினைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 93 ஆம் பிரிவின் பிரகாரம் தமது பிரதேசத்தை உள்ளடக்கி கழிவுப் பொருள் கழுவுதல் தொடர்பாக இயலுமான வரை தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்தல் பிரதேச சபையின் பணியாக இருந்த போதிலும் வீதிகளில் காணப்படுகின்ற கழிவுப் பொருட்கள் மற்றும் வீடுகளில் காணப்படுகின்ற கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கழிவுப் பொருள் தளத்தின் நடவடிக்கைகள் முடிவடைந்த உடன் அந்த கழிவுப் பொருட்களை சேகரித்து முறையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பிரதேச சட்டத்தின் நடவடிக்கை வேண்டும். சபைகள் பிரகாரம் எடுத்தல்